



TNPSC துளிகள்

- ❖ தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பின் (ITTF - International Table Tennis Federation) நட்சத்திர விருதுகள் விழாவில் இந்தியாவின் மனிகா பத்ரா 'Breakthrough Table Tennis Star' எனும் விருதினைப் பெற்றார்.
 - இதன்மூலம் அவர் இந்த விருதினைப் பெற்ற முதல் இந்திய மேசைப் பந்தாட்ட வீரர் ஆகியுள்ளார்.
- ❖ சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனமான 'பெர்லின்' நிறுவனமானது நிதி ஆயோக் உடன் இணைந்து இந்தியாவில் குறிப்பிடத்தக்க சாதகமான, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கென AI (Artificial Intelligence) செயலிகளை மேம்படுத்துவதற்காக " AI 4 All Global Hackathon" என்ற நிகழ்வைத் தொடங்கியுள்ளது .
- ❖ அடிவெய்டில் நடைபெற்ற நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்த முதல் இந்திய அணித் தலைவராக விராட் கோலி ஆகியுள்ளார்.
 - முன்னாள் இந்திய அணித் தலைவர்களான ராகுல் டிராவிட் மற்றும் M S தோனி ஆகியோர் ஆஸ்திரேலியாவைத் தவிர இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளனர்.

தேசியச் செய்திகள்

NPS-க்கான பங்களிப்பு உயர்வு

- ❖ மத்திய அரசுப் பணியாளர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கான (National Pension System-NPS) தொகுப்புப் பங்களிப்பை 10% லிருந்து 14% ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
- ❖ இது NPS இன் கீழ் உள்ளடங்கிய அனைத்து மத்திய அரசுப் பணியாளர்களின் இறுதியாக திரட்டப்பட்ட தொகுப்பின் தொகையை மேலும் அதிகரிக்கும்.
- ❖ மேலும் அரசாங்கமானது NPS-க்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இது வைப்புநிதித் திட்டத்திற்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது.

ஏவிஜந்திரா பயிற்சி 2018

- ❖ இந்திய விமானப் படை மற்றும் ரஷ்யாவின் ஏரோஸ்பேஸ் கூட்டமைப்புப் படை ஆகியவற்றுக்கு (Russian Federation Aerospace Force-RFSAF) இடையேயான குறிப்பிட்ட சேவைப் பயிற்சியான ஏவிஜந்திராவானது (AVIANDIRA) ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடத்தப்பட்டது.



- ❖ இந்த பயிற்சியின் நோக்கமானது இருதரப்பு உறவுமுறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நோக்கி கவனம் செலுத்துவதாகும்.
- ❖ ஏவிஜந்திராவின் தொடக்க பயிற்சியானது 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
- ❖ இந்த பயிற்சியில் அயல்நாட்டுப் பங்கேற்பாளர்கள் தங்கள் விமானங்களை கொண்டு வராமல் பங்கேற்பது இதன் தனித்தன்மையாகும்.
- ❖ இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கிடையே இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த ஏவிஜந்திரா 2018 ஆனது இருதரப்புப் பயிற்சியின் இரண்டாவது பாகமாகும்.

முதலாவது வேளாண் ஏற்றுமதி கொள்கை - 2018

- ❖ 2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் முதலாவது வேளாண் ஏற்றுமதி கொள்கை - 2018 என்ற கொள்கைக்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
- ❖ மேலும் இது வேளாண் ஏற்றுமதி கொள்கையை அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக வர்த்தக அமைச்சகத்தை முதன்மை துறையாகக் கொண்ட கண்காணிப்புக் கட்டமைப்பை மத்திய அளவில் நிறுவுவதற்கான திட்டத்தையும் அங்கீகரித்துள்ளது.
- ❖ 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை 60 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதற்கான நோக்கமுடைய திட்டத்துடன் வர்த்தக அமைச்சகமானது இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கியுள்ளது.
- ❖ இந்த கொள்கையின்படி சேவைகளில் 12 சிறந்த துறைகளை மேம்படுத்துவதற்காக மொத்தமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
- ❖ வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கான பரிந்துரைகள் கீழ்க்காணும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 - யுக்தி சார்ந்த துறை
 - செயல்பாட்டுத் துறை

சர்வதேசச் செய்திகள்

ஐ.நா. குடியேற்ற ஒப்பந்தம் 2018

- ❖ பாதுகாப்பான, முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குடியேற்றத்திற்கான உலகளாவிய உடன்படிக்கையானது இந்தியா உள்ளிட்ட 164 நாடுகளால் சர்வதேச அரசுகளுக்கிடையேயான மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- ❖ இந்த மாநாடானது மொராக்கோவின் மரக்கேஷ் என்ற இடத்தில் ஐ.நா. பொதுச் சபையின் ஆதரவுடன் நடைபெற்றது.
- ❖ இந்த மாநாடு மொராக்கோவின் அரசால் நடத்தப்பட்டது.
- ❖ இது சர்வதேச குடியேற்றத்தின் பரந்த அளவிலான பரிமாணங்களை உள்ளடக்கிய, அரசுகளுக்கிடையேயான முதல் ஒப்பந்தமாகும்.
- ❖ இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவால் எதிர்க்கப் பட்டாலும் அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.



- ❖ இது அனைத்து அரசுகளின் இறையாண்மையையும் முழுமையாக மதிக்கும் ஒரு கூட்டுறவு கட்டமைப்பு கொண்ட மற்றும் கட்டாயமாக்கப்படாத ஒரு ஒப்பந்தமாகும்.

குஜராத்தில் கஜகஸ்தானின் துணைத் தூதரகம்

- ❖ கஜகஸ்தான் நாடானது கூடுதல் வர்த்தக கூட்டிணைவிற்காக குஜராத் மாநிலத்தில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளது.
- ❖ இந்த கௌரவ துணைத் தூதரகமானது தொழிலதிபரும் சந்தன் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திலிப் சந்தன் தலைமையில் செயல்படும்.
- ❖ இந்த துணைத் தூதரகமானது கஜகஸ்தான் குடியரசின் 27-வது சுதந்திர தின நிறைவையொட்டித் திறக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்செய்திகள்

கிராஸ் பெள - 18

- ❖ இந்திய விமானப் படையானது ஆந்திரப் பிரதேசத்தின் சூர்யாலங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் கூட்டு வழிகாட்டல் ஆயுத ஏவுதலை வெற்றிகரமாக முடித்தது.
- ❖ இரண்டு நாட்கள் நடைபெறும் இது போன்ற முதலாவது பயிற்சியின் ஒரு பகுதியாக கிராஸ் பெள-18 எனும் குறியீட்டுப் பெயருடன் இது நடத்தப்பட்டது.
- ❖ இந்த பயிற்சியானது ஒருங்கிணைந்த கட்டமைப்புச் சூழலில் 3 நாட்களுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் நடத்தப்பட்டது.
- ❖ இந்த பயிற்சியில் ஆகாஷ், ஸ்பைடர், OSA-AK-M மற்றும் IGLA ஆகிய 4 வெவ்வேறு வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

சுற்றுச்சூழல் செய்திகள்

உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை - 2018

- ❖ உலக சுகாதார நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2018 ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள பரவலான மாறுபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
- ❖ உலகில் உள்ள 150.8 மில்லியன் வளர்ச்சி குன்றிய (வயதுக்கு குறைந்த உயரம்) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
- ❖ உலகளாவிய அளவில் 5 வயதுக்குட்பட்ட 150.8 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியும் 50.5 மில்லியன் குழந்தைகள் எடை குன்றியும் காணப்படுகின்றனர்.
- ❖ 46.6 மில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து நைஜீரியா (13.9 மில்லியன்) மற்றும் பாகிஸ்தான் (10.7 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.



- ❖ 25.5 மில்லியனுக்கும் அதிகமான எடை குன்றிய குழந்தைகளுக்கான பட்டியலில் (உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை) இந்தியா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து நைஜீரியா (3.4 மில்லியன்) மற்றும் இந்தோனேசியா (3.3 மில்லியன்) ஆகிய நாடுகளும் உள்ளன.
- ❖ உலகில் உள்ள எடை குன்றிய மொத்த குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோர் (29.6 மில்லியன்) தெற்காசியாவில் வாழ்கின்றனர்.
- ❖ உலகில் 3 மில்லியன் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். அதே வேளையில் 38.9% பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர்.
- ❖ வயதுக்கு வந்த பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆண்களை விட அதிக உடல் பருமன் நோய் தாக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை

- ❖ உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையானது ஊட்டச்சத்து நிலை குறித்த உலகின் முன்னணி அறிக்கையாகும்.
- ❖ 2013-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஊட்டச்சத்து வளர்ச்சிக்கான முன்முயற்சி உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மாநிலச் செய்திகள்

அருணாச்சலப் பிரதேசத்தின் 23-வது மாவட்டம்

- ❖ ஷி யோமி மாவட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரான பெமா காண்டுவால் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட பின்னர் அம்மாவட்டம் அம்மாநிலத்தின் 23-வது மாவட்டமாக ஆகியுள்ளது.
- ❖ இது மேற்கு சியாங் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து டாடோவை தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- ❖ மேலும் பக்கே-கெஸாங் மற்றும் லெபே ரடா ஆகிய இரண்டு மாவட்டங்களும் முறையாக துவக்கி வைக்கப்பட்டு அம்மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 25 மாவட்டங்களாக மாற உள்ளது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி

- ❖ மேகாலயா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான தருண் அகர்வாலா, மும்பையில் உள்ள பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்லது 70 வயதினை எட்டும் வரை இந்தப் பதவியில் இருப்பார்.

பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

- ❖ பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமானது ஒரு சட்டப் பூர்வமான அமைப்பாகும்.

- ❖ இது 1992 ஆம் ஆண்டு செபி (Securities and Exchange Board of India - SEBI) எனப்படும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியச் சட்டம் 1992-ன் பிரிவு 15K-ன் கீழ் நிறுவப்பட்டது.
- ❖ இந்த தீர்ப்பாயமானது அச்சட்டத்தின் கீழ் விசாரணைகளையும் செபி அல்லது விசாரணை அதிகாரியால் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ளும் .

2018 மிஸ்டர் சுப்பராநேஷனல்

- ❖ கோவாவின் பிரதேமேஷ் மௌலிங்கர் மிஸ்டர் சுப்பராநேஷனல் (தேசம் கடந்தவர்) 2018 என்ற பட்டத்தை வென்ற முதல் ஆசியர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.
- ❖ போலந்து நாட்டின் க்ரினிகா ஸ்ட்ரோஜ் என்ற நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 3-வது பதிப்பில் 37 போட்டியாளர்களை வீழ்த்தி இந்த பட்டத்தை அவர் வென்றுள்ளார்.



- ❖ இவரைத் தொடர்ந்து மிஸ்டர் போலந்து இரண்டாமிடத்தையும் மிஸ்டர் பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
- ❖ மிஸ்டர் பிரேசில் மேலும் மிஸ்டர் பாப்புலாரிட்டி சாஷ் என்ற பட்டமும் அளிக்கப் பெற்றார்.

இதரச் செய்திகள்

சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் - ஜு ஜியாயின்

- ❖ எவர் கிராண்டே குழுமத்தின் உரிமையாளரான ஜு ஜியாயின் 36.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அலிபாபாவின் இணை நிறுவனரை முந்தி சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார்.
- ❖ போர்ப்ஸின் உலக பில்லியனர்களின் 'நிகழ்நேர தரவரிசையில்' இவர் 20 ஆம் இடத்தில் உள்ளார். ஜாக்மாவை விட ஒரு இடம் முன்னிலையிலும், ஹீவாடெங்கிற்கு இரு இடங்கள் முன்னிலையிலும் இவர் உள்ளார்.
